அமைக்கப்பட வேண்டுமென்றால் பல்வேறு நிருவாகப் பிரச்சினைகள் இருக்கின்றன. ஒரு புதிய இடத்தை நாம் பார்ப்போம் என்றால், அது அரசு நிலமாக இருக்காது, தனியார் நிலமாக இருக்கும். இப்போதைய சூழ்நிலையில் தனியார் நிலங்களின் விலை மிகவும் உயர்ந்திருக்கிறது. அதனடிப்படையிலே அந்தப் பேரூராட்சியோ அல்லது நகராட்சியோ உரிய இடங்களை ஆய்வு செய்து, அந்த இடத்தை மாவட்ட நிருவாகத்திடம் கொடுத்தால் மாவட்ட நிருவாகம் கருத்துருவை அரசுக்கு அனுப்பினால், அதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்கள் வாயிலாக மாண்புமிகு உறுப்பினர் அவர்களுக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 182, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ், மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

182—

தொழிற்பேட்டை

***22268—திரு. ஜே.ஜி. பிரின்ஸ்:**

மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள் கீழ்க்காணும் வினாவிற்கு விடையளிப்பாரா—

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் தொழிற்பேட்டை அமைக்க அரசு ஆவன செய்யுமா?

மாண்புமிகு திரு. ப. மோகன், ஊரகத் தொழில் துறை அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் பகுதியில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான செயற்குறிப்பு ஏதும் அரசின் பரிசீலனையில் இல்லை என்பதைத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ் அவர்கள்.

திரு. ஜே.ஜி. பிரின்ஸ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் காப்பிக்காடு பகுதியில் ஒரு தொழிற்பேட்டை இருக்கிறது. இது

2013 ஏப்ரல் 9]

1964 ஆம் ஆண்டிலே ஆரம்பிக்கப்பட்டது. அதுபோல, ஆரல்வாய்மொழியிலே ஒரு தொழிற்பேட்டை இருக்கிறது. கோணத்திலே ஒரு தொழிற்பேட்டை இருக்கிறது. இப்படி மூன்று தொழிற்பேட்டைகள் இருக்கின்றன. அதில் மார்த்தாண்டம் தொழிற்பேட்டை என்ற பெயரிலே தொழிற்பேட்டை இப்போதும் செயல்பட்டு வருகிறது. ஆனால் அதில் மூன்று முந்திரி ஆலைகளை மட்டும் இப்போது நடத்தி வருகிறார்கள். Fishnet *கம்பெனி அடைபட்டுக் கிடக்கிறது. ஒரு அலுமினிய கம்பெனியும் அங்கே அடைபட்டுக் கிடக்கிறது. தொழில் நடத்தாமலேயே அவர்களால் வாடகைக்கு எடுக்கப்பட்ட கட்டடங்களை மேல் வாடகைக்கு பலர் விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வாட்டர் டாங்கை மூடியிருக்கிறார்கள். அங்கு ஒன்றுமே இல்லை. கேன்டீன் என்று பெயரளவிலே இருக்கிறது. அதே நேரத்தில் அதை வீடாக வாடகைக்குக் கொடுத்திருக்கிறார்கள். கன்னியாகுமரி மாவட்டத்தில், மார்த்தாண்டம் தொழிற்பேட்டை என்று அதற்கு பெயர். மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கொள்கை விளக்கக் குறிப்பிலேயும் மார்த்தாண்டம் தொழிற்பேட்டையைப் பற்றிச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. அதை ஆய்வு செய்ய வேண்டிய பொறுப்பு மாண்புமிகு அமைச்சருக்கு உண்டு. அதை ஆய்வு செய்ய வேண்டுகிறேன். அங்கே ஏழரை ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்தப் பகுதியில் தொழில் பயிற்றுனர் மையம் துவக்கப்படுமா? அந்தப் பகுதியிலே தொழிற்பேட்டை செயல்படாமல் இருக்கின்ற காரணத்தால் அரசு, அங்கு உள்ள* sick industry-*யை மாற்றிவிட்டு புதிய தொழில்கள் ஆரம்பிக்க ஏற்பாடு செய்யுமா என்று மாண்புமிகு அமைச்சர் அவர்களிடம் நான் கேட்டுக்கொள்கிறேன்.*

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு திரு. ப. மோகன்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், பல்வேறு தொழிற்பேட்டைகள் எல்லாம் உருவாக்கப்பட்டு, இருக்கின்றன. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால் நாகர்கோவிலில் கோணம் சிட்கோ தொழிற்பேட்டை ஆரம்பிக்கப்பட்டு இருக்கிறது. அது மார்த்தாண்டத்திற்குப் பக்கத்தில் 40 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மேலும், கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு வட்டம், குன்னத்தூர்*

கிராமத்தில் காப்பிக்காடு என்ற இடத்தில் மார்த்தாண்டம் தொழிற்பேட்டை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மார்த்தாண்டத்திற்கும் இதற்கும் 6 கிலோ மீட்டர் தூரம்தான் உள்ளது. குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்று சொன்னால், மார்த்தாண்டத்தில் பணிகள் நடைபெறவில்லை, வீணாக இருக்கிறது என்று உறுப்பினர்கள் அவர்கள் சுட்டிக்காட்டினார்கள் நம்முடைய மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு பொறுப்பேற்றதற்குப் பின்னால் மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசால், பகுதி 2 திட்டத்தின்கீழ் ரூ.15 இலட்சம் மதிப்பீட்டில் சாலைகள் மற்றும் சிறு பாலங்கள் அங்கே அமைக்கப்பட்டிருக்கின்றன என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன்.

மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தமட்டில், குழும வளர்ச்சித் திட்டத்தின்கீழ் பொது வசதி மையம் அமைக்க முந்திரிக் குழுமம் ஒன்று அமைத்திட ரூ.14.87 கோடி மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு வருகிறது என்பதை நான் இந்த நேரத்தில் பெருமையோடு சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அதுமாத்திரமல்ல, நம்முடைய உறுப்பினர் அவர்கள் மானியக் கோரிக்கைமீதான விவாதத்தில் பேசுகிறபோது ஒரு கோரிக்கையை வைத்தார்கள். அந்தக் கோரிக்கைக்கிணங்க ஈத்தாமொழியில் ஒரு கயிறுக் குழுமம் ஏற்படுத்தப்பட்டு SFURTI திட்டத்தின்கீழ் ரூ.96.50 இலட்சம் மதிப்பீட்டில் திட்டங்கள் தயாரிக்கப்பட்டு கயிறு வாரியத்திற்குப் பரிந்துரை செய்யப்பட்டிருக்கிறது என்பதைத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

முற்பகல் 10-15

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. ஜே.ஜி. பிரின்ஸ் அவர்கள்.

திரு. ஜே.ஜி. பிரின்ஸ்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு அமைச்சர் அவர்களுடைய விளக்கத்திற்கு என்னுடைய நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தில் இரப்பர் அதிகமாகக் கிடைப்பதால், குன்னத்தூர் கிராமத்தில் இருக்கக்கூடிய தொழிற்பேட்டையில் தேவையான இடம் இருக்கிறபடியால், அங்கு ஒரு டயர் கம்பெனி ஆரம்பிக்க முடியுமா? அதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் ஆவன செய்வார்களா என்பதைக் கேட்டு அமர்கிறேன்.

2013 ஏப்ரல் 9]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. ப. மோகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இடங்கள் இருப்பதனாலே மட்டும் அரசு, தொழிற்சாலையை நேரடியாக அமைக்க இயலாது. உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட பகுதியிலேகூட வனத் துறையின் மூலமாக இரப்பர் தொழிற்சாலை சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதற்கு மேலும்இந்தப் பகுதியிலே இடங்கள் காலியாக இருக்குமேயானால், தொழில் முனைவோர்கள் முன்வருவார்களேயானால் அந்தப் பணியைச் செய்வதற்கு மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு கவனத்திலே எடுத்துக்கொள்ளும் என்பதைத் தங்கள் வாயிலாகத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் அவர்கள்.

டாக்டர் சி. விஜயபாஸ்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக பல்வேறு வரலாற்றுச் சிறப்புமிக்க திட்டங்களைத் தீட்டிக் கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு இதய தெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களுடைய நல்லாட்சியிலே புதிய தொழிற்பேட்டைகளை மாண்புமிகு அமைச்சர் அவர்கள் அறிவித்திருக்கிறார்கள். புதுக்கோட்டை மாவட்டம், இலுப்பூர், அன்னவாசல் ஆகிய பேரூராட்சிப் பகுதிகளில் மக்கள் வேலைவாய்ப்பின்றி மாவட்டத் தலைநகருக்கோ அல்லது திருச்சி நகருக்கோ செல்ல வேண்டிய நிலையில் இருப்பதால், புதிய தொழிற்பேட்டையை, சிட்கோ மூலமாக அமைத்திட வேண்டுமென்று அப்பகுதி மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். மாண்புமிகு அமைச்சர் அவர்கள், சிட்கோ புதிய தொழிற்பேட்டையை அமைத்திட ஆவன செய்வார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. ப. மோகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை சிட்கோ பகுதியில் உணவுப் பொருட்களுக்கான அலுமினியம் அட்டைப் பெட்டிகள் செய்கிற தொழிற்கூடங்கள் அந்தத் தொழிற்பேட்டையில் இருக்கின்றன. அந்தப் பணிகள் எல்லாம் இன்றைக்கு நிறைவுற்று இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேபோன்று, புதுக்கோட்டையில் டயர் புதுப்பித்தல், ஆயத்த ஆடைகள் போன்ற தொழில்களைச் செய்வதற்காக பணிகள் அந்தத் தொழிற்பேட்டையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை நான் இந்த நேரத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு உறுப்பினர் திரு. அ. பாஸ்கர் அவர்கள்.

திரு. அ. பாஸ்கர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தருமபுரி தொகுதி, நல்லாம்பிள்ளை ஒன்றியம், தடங்கம் பஞ்சாயத்தில் தொழிற்பேட்டை அமைப்பதற்கான இடம் ஆய்வு செய்யப்பட்டது. ஆனால், அந்தப் பணிகள் இதுவரையில் நடைபெறவில்லை. தொழிற்பேட்டை அமைப்பதற்கு மாண்புமிகு அமைச்சர் அவர்கள் முன்வருவார்களா என்பதைத் தங்கள் வாயிலாக அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: மாண்புமிகு ஊரகத் தொழில் துறை அமைச்சர் அவர்கள்.

மாண்புமிகு திரு. ப. மோகன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, மாண்புமிகு உறுப்பினர் அவர்கள் குறிப்பிட்ட அந்த இடத்தில் ஆய்வுகள் எல்லாம் மேற்கொள்ளப்பட்டு, அந்தப் பணிகள் செய்வதற்குத் தயாரான நிலையில் இருக்கின்றன என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா வரிசை எண் 183, மாண்புமிகு உறுப்பினர் திரு. ஆர்.பி. உதயகுமார், மாண்புமிகு சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்ட அமைச்சர் அவர்கள்.